

உடனடி வெளியீட்டுக்காக

தனித்தோங்கி நிற்கின்ற சமுதாய உறுப்பினர்களை, ப்ராம்ப்ட்டன் குடிமகன் விருதுகள் அமைப்பு கொண்டாடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 3, 2021) – 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தனித்தோங்கி நிற்கும்படியான சாதனைகளைப் புரிந்த, சமுதாயத்தில் இருக்கின்ற 175 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளை இனம் கண்டு அவர்களை ப்ராம்ப்ட்டன் நகரம் இந்த ஆண்டில் கொண்டாடும்.

1974 ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பட்ட ப்ராம்ப்ட்டன் குடிமகன் விருதுகள், சமுதாயத்தின் சக குடிமக்களால் பருந்துரைக்கப்பட்ட 3,500 க்கும் மேற்பட்ட தனித்தோங்கி நிற்கும் குடியிருப்பு வாசிகளை இனம் கண்டு அங்கீகரித்தது:

- விளையாட்டுக்களில் சாதனை – தனி நபர் அல்லது அணியாக இருந்தபடி, மாகாண, தேசிய அல்லது சர்வதேச ரீதியான அளவில், அவர்கள் புரிந்த சாதனைகளுக்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது;
- கலைகளில் பெயர் பெற்றவர் – உள்ளூர், மாகாண, தேசிய அல்லது சர்வதேச ரீதியான அளவில் தனி நபர்களின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்க தாக்கத்தினை இனம் கண்டு அங்கீகரிக்கிறது ;
- உத்வேகம் கொடுக்கின்ற வகையிலான விருது -மனிதாபிமான நடவடிக்கையை ஆதரிக்கின்ற அல்லது கடைப்பிடிக்கின்ற அல்லது மற்றவர்களை உற்சாகப்படுத்தும்விதமாக செல்வாக்கு செலுத்திய ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகளை அங்கீகரிக்கிறது;
- நீண்ட கால சேவை - 10 ஆண்டு, 25 ஆண்டு, 35 ஆண்டு மற்றும் 50 ஆண்டு வகைப்பாடுகளில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், கலை மற்றும் சமூக சமூக சேவைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய அர்ப்பணிப்பு கொண்ட தன்னார்வலர்களை அங்கீகரிக்கிறது;
- அவசரநிலையில் வீரத்தை வெளிப்படுகின்ற சேவைகளுக்கான விருது - ஒரு நபர் அல்லது ஒரு சில தனிநபர்கள், தன்னுடைய/தம்முடைய சொந்த வாழ்க்கையை / உயிரை தாமாக முன்வந்து பணயம் வைத்து மற்றொரு நபரின்/நபர்களின் உயிரைக் காப்பாற்றச் செய்யும் ஒரு வீரதீரச் செயலை அங்கீகரிக்கிறது;
- நடப்பு ஆண்டின் குடிமகன் - குறிப்பிட்ட செயல்பாடு அல்லது பங்களிப்பைக் காட்டிலும் எல்லா பிரிவுகளிலும் சமூக ஈடுபாட்டை வெளிப்படுத்திய ப்ராம்ப்ட்டன் தன்னார்வலர்களை அங்கீகரிக்கிறது. இந்த விருதானது ஒரு இளைஞரோ, வயது வந்தவரோ மற்றும் மூத்தகுடிமகனோ ஆகிய எவரும் சமூகங்களை கட்டமைக்கிறவராக இருந்து, எதையெல்லாம் ஆர்வத்தோடும்

உறுதியோடும் அடையலாம் என மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறாரோ அவருக்கு வழங்கப்படுகிறது; மற்றும்,

- கென் கைல்ஸ் அமெச்சூர் அத்லீட் ஆஃப் தி இயர் விருது (Ken Giles Amateur Athlete of the Year Award)- ப்ராம்ப்ட்டன் கார்டியன் (Brampton Guardian) செய்தித்தாளுடன் இணைந்து வழங்கப்படும் இந்த விருது, அந்தந்த விளையாட்டின் அமெச்சூர் மட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அல்லது விதிவிலக்கான சாதனைகளைச் செய்த ஒரு நபரை அங்கீகரிக்கிறது.

ப்ராம்ப்ட்டன் நகர கவுன்சிலர்கள், தன்னார்வ எம்பிசி (MBC), ப்ராம்ப்ட்டன் ஃபயர் அண்ட் எம்ர்ஜென்சி சர்வீசஸ், ப்ராம்ப்ட்டன் ஸ்போர்ட்ஸ் அலையன்ஸ், ப்ராம்ப்ட்டன் சீனியர்ஸ் கவுன்சில் மற்றும் பீல் பிராந்திய காவல்துறை ஆகியோருடன் இணைந்து அந்தந்த விருதுக்கான பிரிவுகளில் நிபுணத்துவம் வாய்ந்த சமூக உறுப்பினர்கள் சேர்ந்து குடிமக்களுக்கான விருதுகள் தேர்வுக் குழுவினால் பரிந்துரைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

2019 மற்றும் 2020 ஆண்டிற்கான விருது வென்றவர்கள் பட்டியலை பார்வையிட வருகை புரியவும்: [City of Brampton | Citizens Awards](#). விருது வென்றவர்கள், சமூக ஊடகங்கள், விளம்பரம் மற்றும் சமுதாயங்களிடையே சுவரொட்டிகள் மூலமாக அடையாளம் காட்டப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.

அறிஞர் கூற்றுக்கள்

“நீண்ட கால தன்னார்வ சேவைக்கும் கூடுதலாக; வீரதீரமான செயல்கள்; உத்வேகம் தரும் செயல்கள்; மற்றும், ப்ராம்ப்ட்டனின் நடப்பு ஆண்டின் குடிமகன் விருது மூலமாக சமூகத்தில் உள்ள பல சிறந்த குடிமக்களை அங்கீகரிப்பதில் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது மற்றும் விளையாட்டு மற்றும் கலைகளில் அவர்களின் போற்றத்தக்க சாதனைகளை கொண்டாடுகிறது .”

- பேட்ரிக் பிரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“கோவிட்-19 தொற்று பரவலுக்கு முன்னும் பின்னும் எங்கள் குடியிருப்பாளர்கள் செய்த பல பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடுவது முக்கியம். தங்களது நேரத்தை தாராளமாகக் செலவளித்து கலை மற்றும் விளையாட்டுகளில் தனிப்பட்ட சாதனைகளைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் மிகவும் மெச்சத் தகுந்ததாகும். ப்ராம்ப்ட்டனில் எங்களிடம் உள்ள சமூக உற்சாகம் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, தலைவர், ப்ராம்ப்ட்டன் குடிமகன் விருதுகள்; ப்ராம்ப்ட்டன் நகரம்

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு 2019 க்கான ப்ராம்ப்ட்டன் குடிமக்கள் விருது பெற்றவர்களை ஆமோதிக்கும் வகையில் அவர்கள் நேரில் வந்திருந்து பங்கேற்கும் ஒரு நிகழ்வை நகரத்தால் நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தங்கள் நேரத்தை பங்களித்த

மற்றும் தனிப்பட்ட சாதனைகளைப் புரிந்த பலரையும் நாங்கள் கொண்டாடுவோம். பங்கேற்கவிருக்கும் அனைவருக்கும் நன்றி மற்றும் அனைத்து விருது பெற்றவர்களையும் வாழ்த்துகிறோம்!”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca